

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

வ/ப களுபோவிட்டியான ட பெக்டரி லிமிட்டெட்டின் (“கம்பனி”) 2025 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப நட்டக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டுக்கான காகப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் தகவல்களை உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டம் மற்றும் 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

2024 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காகப்பாய்ச்சல் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கெண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களின் பொறுப்பு

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- சம்பவங்கள் அல்லது நிலைமையின் காரணமாக கம்பனியின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்கு வருதல், பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்கு வந்தால் நிதிக்கூற்றுக்களில் அது சம்பந்தமான வெளிப்படுத்தல்களுக்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்த வேண்டியதுடன் அந்த வெளிப்படுத்தல்கள் பேணியவையாக காணப்படாதிருந்ததால் எனது அபிப்பிராயத்தினை

மாற்றியமைத்தல் வேண்டும். எவ்வாறாயினும் எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கப்படும் கம்பனியின் பணிகளை தொடர்ச்சியான மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது கம்பனியின் கட்டுப்பாட்டு திட்டத்தினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க கம்பனியின் செயற்பட்டுள்ளதாக,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைதிறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக,

1.5 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.1 பெறவேண்டியவைகள்

கணக்கீட்டு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) கம்பனியின் நானாவித கடன்பட்டோர் மீதியினுள் 90 நாட்களுக்கும் மேலான தேயிலை விற்பனை நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தேயிலை பொதிகள் விற்பனையிலிருந்து பெற வேண்டிய ரூபா 1,361,850 வர்த்தக கடன் மீதி மீளாய்வாண்டு இறுதி வரையிலும் அறவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	சுதொச நிறுவனத்திடமிருந்து பெற வேண்டிய ரூபா 396,210 தொகை மற்றும் வாசனைப்பொருட்கள் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து பெற வேண்டிய ரூபா 654,375 தொகை தீர்ப்பளவு செய்வதற்காக தேவையான சட்ட ஆலோசனை கோரப்பட்டு அமைச்சின் சட்ட உத்தியோகத்தருக்கு 2025.08.01 ஆம் திகதி கடிதமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய நிலுவையிலுள்ள கடன்கள் அறவிடப்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் குறித்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கடன்பட்டோர் மீதி அறவிடப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

(ஆ)	ஹினிதும் தொழிற்சாலையில் ஆண்டுகளுக்கு நிலைவையிலுள்ள, தேயிலை பெற்றுக் முற்பணங்களுக்கு தொடர்புடையதாக, செய்யப்படாத ரூபா 424,495 ஆன பெற வேண்டிய மீதிகள் மீளாய்வாண்டு இறுதி வரையிலும் தீர்ப்பளவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஹில்ஸ் 05 மேலான பச்சை வழங்குனர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஈடு	இந்த பெற வேண்டிய மீதி 2025.07.31 இல் உள்ளவாறு ரூபா 342,917 ஆக காணப்பட்டதுடன் அறவிடப்பட முடியாத 02 மீதியிகள் ரூபா 197,914 மற்றும் ரூபா 50,000 மட்டுமாவதுடன் ஏனைய மீதிகள் தொடர்பாக மாதாந்தம் அறவிடும் குழு கூட்டத்தின் ஊடாக செயன்முன்னேற்றம் மீளாய்வு செய்யப்படுகின்றதுடன் 03 மாதங்களுள் அத் தொகை அறவிடப்படுவதற்கு தொழிற்சாலை உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.	குறித்த முற்பணங்கள் விரைவாக அறவிடப்படுவதற்கு அல்லது தேயிலை கொழுந்து வழங்குனர்களிடமி ருந்து தேயிலை கொழுந்து பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(இ)	கம்பனியினால் சேவையை விட்டுச் சென்ற உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 836,574 இடர் கடன் மீதியொன்று மீளாய்வாண்டு இறுதி வரையிலும் அறவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.		இந்த மீதி 05 ஊழியர்களின் மொத்தமாவதுடன் ரூபா 323,063 ஆன மீதி மற்றும் ரூபா 259,967 ஆன மீதி அவர்களின் பணிக்கொடை தொகையிலிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபா 95,585 ஆன நிலுவைத் தொகை பிணைதாரரிடமிருந்து தவணைகளில் அறவிடப்பட்டு வருகின்றது. மீதமுள்ள ரூபா 67,987 மற்றும் ரூபா 89,972 நிலுவைத் தொகைகளை உடையர்களுக்கு பணத்தை செலுத்துமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் அறவிடப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.	நிலுவை இடர்கடன் மீதிகள் விரைவாக அவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	விதிகள், இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 ஆம் திகதி 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 3 ஆம் பந்த	கம்பனியின் முகாமைத்துவம் செயற்பாட்டு மற்றும் தொடர்பான கையேடொன்று தயாரிக்கப்பட போதிலும், கம்பனியினால் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	மனிதவள உட்பட நடைமுறை கட்டுப்பாடு செயல்வழிக் வேண்டிய சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	கையேடு அங்கீகரித்துக் கொள்ளல் மற்றும் அதன் பிரகாரம் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் வரிக்கு பின்னரான தேறிய இலாபம் ரூபா 8,307,320 ஆக காணப்பட்டதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் வரிக்கு பின்னரான தேறிய இலாபம் ரூபா 55,574,507 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 63,881,827 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முடிவுற்ற தேயிலை விற்பனை வருமானம் ரூபா 123,963,159 இனால் வீழ்ச்சியடைந்தமை, நலன்புரி விற்பனை நிலையத்தின் இலாபம் ரூபா 21,398,887 இனால் வீழ்ச்சியடைந்தமை மற்றும் பச்சை தேயிலை கொள்வனவு செலவினம் ரூபா 22,874,809 இனால் அதிகரித்தமை இந்த வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களாக காணப்பட்டன.

2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

கடந்த ஆண்டிற்கு இணையாக கம்பனியின் விற்பனை வருமானம் 7 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன் இந்த குறைவிற்கு தேரங்கல தொழிற்சாலையின் விற்பனை வருமானம் 15 சதவீதத்தினால் குறைவடைந்தமை, ஹினிதும் ஹில்ஸ் தொழிற்சாலையின் விற்பனை வருமானம் 19 சதவீதத்தினால் குறைவடைந்தமை மற்றும் மெனிக்திவெல தொழிற்சாலையின் விற்பனை வருமானம் 29 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தமை தாக்கமளித்துள்ளமை அவதானிக்கப்பட்டது. அவ்வாறே நலன்புரி விற்பனை நிலையத்தின் இலாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 78 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தமையினால் மீளாய்வாண்டில் ஏனைய செயற்பாட்டு வருமானம் 34 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது. செலவின பிரிவுகளின் பகுப்பாய்வின் போது விற்பனை மற்றும் விநியோக செலவினம் 80 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டது.

2.3 விகிதப் பகுப்பாய்வு

மீளாய்வாண்டின் நடைமுறை மற்றும் விரைவு விகிதங்கள் முறையே 4:1 மற்றும் 2.6:1 ஆக காணப்பட்டதுடன், கடந்த ஆண்டில் அவ் விகிதங்கள் 5:1 மற்றும் 3:1 ஆக காணப்பட்டன. 2024/2025 ஆண்டுகளில் இருப்பு, குறுகிய கால முதலீடு மற்றும் காசு மற்றும் காசுக்கு சமனானவைகளின் கூட்டுத்தொகை ரூபா 623,836,849 ஆக காணப்படுதல், அதாவது மிகை செயற்பாட்டு மூலதன நிலைமையின் காரணத்தால் இவ் விகிதங்கள் உச்ச பெறுமதியை விட கூடிய பெறுமதியை கொண்டிருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்றிறனின்மை

கணக்கீட்டு அவதானிப்பு

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

(அ) களுபோவிட்டியான தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ள ரூபா 23,000,000 இற்கு மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருந்த 4.075 ஹெக்டேயார் காணியில் 0.802 ஹெக்டேயார் காணியில் 1989 மற்றும் 1996 காலத்திலிருந்து 15 அனுமதியற்ற குடியேற்பாளர்கள் குடியிருந்ததுடன் மீளாய்வாண்டு இறுதி வரையிலும் இந்த சிக்கல் தீர்ப்பனவு செய்வதற்கு கம்பனி தவறியிருந்தது.	2025.07.17 ஆம் திகதி அமைச்சில் நடத்தப்பட்ட கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டத்தின் போது இது தொடர்பாக மேலதிகமாக கலந்துரையாடப்பட்டு மேல் நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேவையான ஆலோசனை கோரப்பட்டு 2025.07.28 ஆம் திகதி கடிதமொன்று அமைச்சின் சட்ட உத்தியோகத்தருக்கு அனுப்பப்பட்டுள்ளது.	சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஊடாக காணியின் உரித்து தீர்த்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
---	--	---

(ஆ) தேயிலை சக்தி நிதியத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஹினிதும் ஹில்ஸ்	மெனிக்திவெல தொழிற்சாலையின்	தேயிலை அமைச்சரவை குத்தகை தீர்மானத்தின் பிகாரம்
---	----------------------------	--

மற்றும் மெனிக்திவெல தேயிலை தொழிற்சாலை ஆகியவை முறையே 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கம்பனிக்கு தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதுடன், கம்பனியால் தேயிலை சக்தி நிதியத்திற்கு 2015 ஏப்ரல் 09 ஆந் திகதி ரூபா 50 மில்லியன் கடன் தொகையும் வழங்கப்பட்டிருந்தது. 2019 மார்ச் 19 ஆந் திகதிய அமப/19/0743/117/024 ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த தொகை மற்றும் உரிய வட்டிக்காக ஹினிதும மற்றும் மெனிக்திவெல தேயிலை தொழிற்சாலைகளின் உரித்தினை சட்டரீதியாக கம்பனிக்கு மாற்றுவதற்கு அங்கீகாரம் கிடைத்திருந்த போதிலும், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த தொழிற்சாலைகளின் சட்டரீதியான உரித்து கையகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

ஒப்பாவணம் எங்களுக்கு கையகப்படுத்தி கொடுக்குமாறு மீண்டும் நினைவூட்டல் கடிதமொன்று காணி ஆனையாளர் திணைக்களத்திற்கு 2025.06.12 ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது. ஹினிதும ஹில்ஸ் தேயிலை தொழிற்சாலைக்காக 2019.03.19 தொடக்கம் 2025.03.18 வரை நிலுவை குத்தகை தொகை செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதுடன் கம்பனியின் உதவி முகாமையாளர் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் இடையே 2025.07.31 ஆம் திகதி நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது 2025.07.18 ஆம் திகதி அனுப்பப்பட்ட பயன்பாட்டுக் கட்டணங்கள் தொடர்பாக இணக்கத்திற்கு எட்ட முடியாததுடன் அதன் தொடர்பாக ஆலோசனை அமைச்சின் சட்ட உத்தியோகத்தரிடம் 2025.07.31 திகதிய கடிதம் ஊடாக கோரப்பட்டுள்ளது.

தேயிலை தொழிற்சாலைகளின் உரித்து கம்பனிக்கு கையகப்படுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

(இ) தெரங்கல தேயிலை தொழிற்சாலைக்குரிய தேயிலை இருப்பு தொடர்பான முறைகேடு காரணமாக கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர், முகாமையாளர் (நிதி மற்றும் விற்பனை) மற்றும் உள்ளக கணக்காய்வாளர் ஆகியோரின் சேவை ஆரம்பக்கட்ட விசாரணையின் நடத்தப்பட்டு 2025 மார்ச் 27 ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன் கணக்காய்வு அறிக்கையின் திகதி வரையிலும் முறையான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

03/2019 ஆம் பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் பிரகாரம் தாபன விதிக் கோவையின் இரண்டாம் பிரிவின் XLV – II இரண்டாம் அதிகாரத்தின் 19:3 ஆம் உப பிரிவின் கீழான ஒழுக்காற்று விசாரணை பெயர் பட்டியலின் பிரகாரம் விசாரணை உத்தியோகத்தரொருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவரினால் முறையான ஒழுக்காற்று விசாரணையொன்று தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரச்சனைக்குரிய விடயம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட உத்தியோகத்தர்கள் தொடர்பாக முறையான ஒழுக்காற்று விசாரணையொன்று நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

3.2 செயற்பாட்டுச் செயற்திறனின்மைகள்

கணக்கீட்டு அவதானிப்பு

தேரங்கல தேயிலை தொழிற்சாலை மீளாய்வாண்டில் ரூபா 84,852,226 ஆன நட்டமொன்றை அறிக்கையிட்டிருந்ததுடன், அது கடந்த ஆண்டில் அறிக்கையிடப்பட்டிருந்த ரூபா 24,157,686 ஆன நட்டத்துடன் ஒப்பிடும் போது 251 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. ஹினிதும ஹில்ஸ் மற்றும் மெனிக்திவெல தேயிலை தொழிற்சாலைகளும் முறையே ரூபா 27,559,672 மற்றும் ரூபா 34,601,663 ஆன நட்டங்களை அறிக்கையிடப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

முகாமைத்துவ கருத்துரை

ஊழியர் செலவு, எரிபொருள் செலவு, மின்சார செலவு, கொழுந்து போக்குவரத்து செலவு, முடிவுற்ற தேயிலை போக்குவரத்து செலவு, இயந்திரங்கள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் செலவு போன்றன தொடர்ந்தும் அதிகரித்து வந்த போதிலும், அதற்கு இணையாக முடிவுற்ற தேயிலை விற்பனை விலை அதிகரிக்காமைமையின் அடிப்படையில் களுபோவிடியான தேயிலை

பரிந்துரை

தேயிலை தொழில் தொடர்பான தற்போதைய உள்ளக மற்றும் வெளியக சுற்றுச்சூழல் காரணிகளை உரிய வண்ணம் ஆய்வு செய்து இலாபகரமாக தேயிலை தொழிற்சாலைகளை

தொழிற்சாலையின் குறைவடைந்தமைக்கும், ஹினிதும் மற்றும் மெனிக்திவெல தேயிலை தொழிற்சாலைகளில் நடட்டங்கள் அறிக்கையிடப்படுவதற்கும் பிரதானமான காரணங்களாகவிருந்தன.	இலாபம் தீரங்கல மெனிக்திவெல அனைத்து நடவடிக்கைகளையும் கம்பனி எடுத்தல் வேண்டும்.	நடத்திச் செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கம்பனி எடுத்தல் வேண்டும்.
---	---	--

3.3 குறைப்பயன்பாடுடைய நிதியங்கள்

கணக்கீட்டு அவதானிப்பு

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

தொழிற்சாலைகளை புதிய தொழில்நுட்பத்திற்கு மாற்றியமைப்பதற்கு அரசு மானியங்களாக 2021 செப்டெம்பர் 15 ஆம் திகதி கம்பனிக்கு ரூபா 18,204,900 பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. இன் கீழான பெறுகை பணிகளில் CTC வெட்டிகளைக் கூர்மைப்படுத்துவதற்கான கணினிமயமாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் 02 CTC தேயிலை தர நிர்ணய இயந்திரங்களை கொள்வனவு செய்தல் மற்றும் நிறுவுதல் நடவடிக்கைகள் 2025 மார்ச் 31 ஆந் திகதி வரையிலும் ஆரம்பிக்கப்பட்டிராததுடன் ரூபா 7,620,900 மானியம் கம்பனியில் சேமிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

சேமிக்கப்பட்ட ரூபா 7,856,900 ஆன மானியம் ஊடாக CTC வெட்டிகளை கூர்மைப்படுத்தும் இயந்திரம் மற்றும் 02 தேயிலை தர நிர்ணய இயந்திரங்களை கொள்வனவு செய்யப்பட வேண்டியதுடன் நிகழ்காலத்தில் அவ் இயந்திரங்களுக்காக ரூபா 23.2 மில்லியன் மட்டுமே செலவிடப்படும். அவ் இயந்திரங்கள் கொள்வனவு செய்வதற்கு தொழிநுட்ப மீளாய்வு குழுவின் பரிந்துரையின் பிரகாரம் மீண்டும் விலைமனுக்கள் அழைக்கப்பட்டுள்ளதுடன் 2025.08.08 ஆம் திகதி விலைமனுக்கள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தேயிலை தொழிற்சாலைகள் புதிய தொழிநுட்பத்திற்கு ஏற்ப மாற்றும் செயற்திட்டத்தை விரைவாக நிறைவு செய்தல் வேண்டும்.

3.4 விளைவற்ற அல்லது குறைப்பயன்பாடுடைய ஆதனம், பொறி மற்றும் உபகரணம்

கணக்கீட்டு அவதானிப்பு

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

(அ) களுபோவிட்டியான, தெரங்கல, ஹினிதும் ஹில்ஸ் மற்றும் மெனிக்திவெல தேயிலை தொழிற்சாலைகளின் வருடாந்த முடிவுற்ற தேயிலை உற்பத்தி இயலளவு ஆகியவை முறையே 1,440,000 கிலோகிராம், 576,000 கிலோ கிராம், 516,000 கிலோ கிராம் மற்றும் 300,000 கிலோ கிராமாக காணப்பட்டதுடன், மீளாய்வாண்டின் முடிவுற்ற தேயிலை உற்பத்தி முறையே 911,204 கிலோ கிராம், 158,926 கிலோ கிராம், 129,130 கிலோ கிராம் மற்றும் 94,755 கிலோ கிராமாக காணப்பட்டது. அதன் பிரகாரம் களுபோவிட்டியான தேயிலை தொழிற்சாலையின் இயலளவு குறைப்பயன்பாடு 37 சதவீதமாக இருந்ததுடன் தெரங்கல, ஹினிதும் மற்றும் மெனிக்திவெல தொழிற்சாலைகளின் இயலளவு ,

பிரதேசத்திலுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் குறைந்த இயலளவை கொண்டு பேணிச் செல்லப்படுவதனால் தனியார் தேயிலை தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் அதிகளவு தொகையை Enhance Rate ஆக பயன்படுத்தி பச்சை பொழுந்துகளை பெற்றுக் கொள்கின்றனர். இது எப்போதும் சந்தை ஏலத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளும் தொகைக்கு மேலதிகமாக சேகரிக்கப்படும் தொகையாவதுடன் இந்த கம்பனி அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாகின்றமையினால் அவ்வாறு செய்ய முடியாததுடன் இதனுடாகவும் தொழிற்சாலைகளுக்கு

புதிய முகாமைத்துவ மூலோபாயங்களை இனங்காணல் மற்றும் பின்பற்றுவதன் ஊடாக முடிவுற்ற தேயிலை இயலளவை மேம்படுத்துவதற்கு கம்பனி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

குறைப்பயன்பாட்டுடன் முறையே 73 சதவீம் 75 சதவீதம் மற்றும் 68 சதவீதம் எனும் உயரிய பெறுமதியை கொண்டிருந்தது.

பெறப்படுகின்ற கொழுந்துகளின் அளவு குறைந்துள்ளது.

(ஆ) தெரங்கல தேயிலை தொழிற்சாலை காணியில் சுமார் 100,000 தேயிலை பயிர்கள் நாற்றங்கால் செய்யக்கூடிய நிலம் காணப்பட்ட போதிலும் நாற்றங்காலில் 2023 யூலை மாதத்தின் பின்னர் தேயிலை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டிராததுடன் நாற்றங்கால் தொடர்பாக தொழிற்சாலை முகாமைத்துவம் உரிய கவனம் செலுத்தப்படவில்லை மற்றும் அதனுடாக வளங்கள் குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளமை பௌதீச பரிசோதனை ஊடாக மேலதிகமாக அவதானிக்கப்பட்டது.

இந்த நவீனமயப்படுத்தப்பட்டு தேயிலை சபையின் ஆலோசனை மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் மீண்டும் நாற்றங்கால் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதுடன் தெரங்கல தொழிற்சாலைக்காக புதிய முகாமையாளரொருவர் ஆட்சேர்ப்பு செய்ய முடியாத காரணத்தினால் இவ்வாறான பெரும் செலவொன்று ஏற்கப்பட்டு நாற்றங்கால் புதுபார்க்கப்பட்டு பிரதிநலன் பெற்றுக் பெற்றுக் கொள்ளல் சாத்தியமற்றதாகும்.

நாற்றங்காலின் உற்பத்தி இயலாவு முழுமையாக பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதுடன் நாற்றங்காலின் தொடர்ச்சியான பராமரிப்பு குறித்து முகாமைத்துவத்தின் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

(இ) தெரங்கல மற்றும் ஹினிதும தொழிற்சாலைகளுக்காக 02 Batch Weighing இயந்திரங்கள் ரூபா 4,031,000 செலவில் 2023 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருந்த போதிலும் கணக்காய்வினால் மேற்கொள்ளப்பட்ட பௌதீச பரிசோதனையின் போது இந்த இயந்திரங்கள் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட அறிக்கைகள் பெற்றுக் கொள்ளும் திறன் இன்றி மற்றும் பயன்படுத்தப்படாது குறை பயன்பாட்டுடன் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது.

தெரங்கல தேயிலை தொழிற்சாலையில் பொருத்தப்பட்டுள்ள Batch Weighing இயந்திரம் பழுதுபார்ப்பதற்காக ரூபா 450,359 மதிப்பீடொன்று அதன் விற்பனை முகவர் நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இது விரைவாக பழுதுபார்க்கப்பட்டு உற்பத்தி செயன்முறைக்கு இணைக்கப்பட்டு வருகின்றதுடன் ஹினிதும ஹில்ஸ் தேயிலை தொழிற்சாலையில் பொருத்தப்பட்டுள்ள Batch Weighing இயந்திரம் பழுதுபார்ப்பதற்கு ரூபா 347,898 ஆன மதிப்பீடொன்று அதன் விற்பனை முகவர் நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவ் இயந்திரமும் விரைவாக பழுதுபார்க்கப்பட்டு உற்பத்தி செய்முறையுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

குறை பயன்பாட்டுடைய இயந்திரங்கள் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உற்பத்தி செயன்முறையின் வினைத்திறன் மற்றும் செயலாற்றல் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.5 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்கீட்டு அவதானிப்பு

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதான பதவியணியில் 40 பதவிகள் காணப்பட்ட போதிலும் அதில் 19 பதவிகள் மற்றும் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான பதவியணியில் 82 பதவிகளில் 36 பதவிகள் வெற்றிடங்களாக

முகாமைத்துவ கருத்துரை

ஆட்சேர்ப்பு நடைமுறையின் (SOR) துறைக்கு பொருத்தமான தகமைகள் தொடர்பில் எழுந்த சிக்கல்கள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு நீண்ட காலம் எடுக்கின்றமையினால் முகாமையாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தார்களின்

பரிந்துரை

கம்பனியின் நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கு மற்றும் செயலாற்றல் மேம்படுத்துவதற்கு அத்தியாவசிய

காணப்பட்டதுடன்
செய்யப்பட்டிருக்கவில்லை
தேவையான
மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

ஆட்சேர்ப்பு
அல்லது
திருத்தங்கள்

பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு
செய்வதற்கு முடியவில்லை. பிரதான
அலுவலகத்தில் ஊழியர்கள்
ஆட்சேர்ப்பு செய்வதற்குரிய
அங்கீகாரங்கள்
தாமதாகியமையினால் ஆட்சேர்ப்பு
செய்வதற்கு முடியாததுடன்
நிகழ்காலத்தில் அவ் அங்கீகாரம்
பெறப்பட்டுள்ளமையினால் விரைவாக
ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகின்றது மற்றும்
தெழிற்சாலைகளில் சாதாரண
ஊழியர்கள் ஆட்சேர்ப்பு தேவையான
பிரகாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதவிகளுக்கு
உத்தியோகத்தர்கள்
ஆட்சேர்ப்பு
செய்வதற்கு
நடவடிக்கை
எடுக்கப்படல்
வேண்டும்.